



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1990 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க,
கமநலச்சேவைகள் (திருத்தச்) சட்டம்**

[1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1990, மார்ச் மாதம் 09 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது

கொழும்பு அரசாங்க வெளியிட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

[1990, மார்ச் மாதம் 06 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ.—ஒ 63/89

1979 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, கமநலச்சேவைகள் சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் 1979
வருமாறு சட்டமாக்கப்படுவதாகு :—

1. இச்சட்டமானது 1990 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, கமநலச் சேவைகள் (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம். சுருக்கப்பெயர்.

2. இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிட்டு
செய்யப்படும் 1979 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, கமநலச்சேவைகள் சட்
டத்தின் 27 ஆம் பிரிவானது, அதன் முடிவில் பின்வரும் பந்தியைச் சேர்ப்
பதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :— 1979 ஆம் ஆண்
டின் 58 ஆம்
இலக்கச் சட்
டத்தின் 27 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

“இவ்வுட்பிரிவின் நோக்கத்துக்காக “அக்கறை” என்பது வாரப்
பயிர்ச்செய்கையாளரின் ‘அன்டே’ உரிமைகளையும் அத்தகைய காணி
யின் குத்தகை பெறுநரின் உரிமைகளையும் “தட்டுமாறு” வில் உள்ள
காணியின் இணைச் சொந்தக்காரரின் பெரும்பான்மையினரின் உரிமை
களையும் உட்படுத்துகிறது.”

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவானது இத்தால் நீக்கஞ்
செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவானது இடப்படுகின்
றது :— முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 29 ஆம்
பிரிவை மாற்
றிடு செய்கல்.

“தவணை தவறப்
பட்டவிடத்து
விதித்துரைக்
கப்பட்ட
வங்கியினால்
எடுக்கப்படும்
நடவடிக்கை.

29. (1) இப்பாகத்தின் ஏற்பாடுகளின் கீழ் கமத்
தொழிற் காணியின்மீது ஈடு அல்லது பொறுப்பொன்
றின்மேல் வழங்கப்பட்ட ஏதேனும் கடன் அத்துடன்
அதன்மீது செலுத்தப்படவேண்டிய வட்டி தொடர்பாக
தவணை தவறுகை செய்யப்படுமிடத்து, அல்லது செய்
யப்பட்டதாகக் கருதப்படுமிடத்து, அத்தகைய கமத்
தொழிற் காணியின் சொந்தக் காணிப் பயிர்ச்செய்கை
யாளர் அல்லது இருப்பாட்சியாளர் அத்தகைய அறிவித்
தலில் குறித்துரைக்கப்பட்ட பணத்தொகையை செலுத்
தத் தவறியுள்ளாரென நீதிவான் நீதிமன்றத்திற்கு
விதித்துரைக்கப்பட்ட வங்கியானது அறிவிக்கலாம்.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பிடுசெய்யப்பட்ட அறி
வித்தலானது, கமத்தொழிற் காணியின் அத்தகைய
பரப்பளவானது அமைந்துள்ளதான இடத்தின் மீது
நியாயாதிக்கம் கொண்டுள்ள நீதிவான் நீதிமன்றத்தில்
பதிவேட்டில் கோப்பிடப்படுதல் வேண்டுமென்பதுடன்

போமதியாகவுள்ளதெனக் காணப்படுகின்றவாறான அத்தகைய பணத்தொகை எதுவுமிருப்பின் அது நீதிமன்றமானது அதன் சாதாரண நியாயாதிக்கத்தை பிரயோகிக்கையில் விதிக்கக்கூடிய குற்றப்பணத் தொகையை விஞ்சுகின்றது எப்படியிருப்பினும், அத்தகைய நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட குற்றப்பணம் என்றாற்போன்று அதே முறையிலும் அறவிடப்படுதலும் வேண்டும்.

(3) இரண்டாம் உட்பிரிவின் நோக்கத்துக்காகச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தவணை தவறியவரிடமிருந்து அதில் குறித்துரைக்கப்பட்ட தொகை வங்கிக்குப் போமதியாகவுள்ளதெனப் பொருள்பட, விதித்துரைக்கப்பட்ட வங்கியினால் அதன்சார்பில் அதி காரமளிக்கப்பட்ட அலுவலரொருவரின் கைப்பட அமைந்த சான்றிதழொன்று, அத்தகைய தவணை தவறியவரிடமிருந்து அத்தகைய தொகை அத்தகைய வங்கிக்குப் போமதியாகவுள்ளதென்பதற்கான முதற் றேற்றசான்றாதல் வேண்டும்.

(4) தவணை தவறியவர் ஒரு வாரப் பயிர்ச்செய்கை யாளராகவிருந்து விதித்துரைக்கப்பட்ட வங்கியானது (2) ஆம் உட்பிரிவில் ஏற்பாடுசெய்யப்பட்ட விதத்தில் தவணை தவறிய சொல்லப்பட்ட பணத்தொகையை அற விடுதல் சாத்தியமற்றது அல்லது உசிதமற்றதென ஆணை யாளருக்கு அறிக்கை செய்துள்ளவிடத்து, ஆணையாள ரானவர், ஏற்பாடு செய்யப்பட்ட விதத்தில் அத்தகைய பணத்தொகையை அறவிடவியலாதென திருப்திப்பட்ட தன்மேல், அத்தகைய பணம் விதித்துரைக்கப்பட்ட வங்கிக்குச் செலுத்தப்படும்வரை அத்தகைய தவணை தவறியவரின் குடிவார உரிமைகளை இடைநிறுத்திவைக்க லாம்.

(5) இரண்டாம் உட்பிரிவின் கீழ் ஏதேனும் நீதிமன் றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் எல் லாம் அந்நீதிமன்றத்தின் எல்லா வேறு அலுவல்களுக்கு மேலாக முந்துரிமையுடையதாயிருத்தல் வேண்டுமென் பதுடன் ஏதேனும் சந்தர்ப்பத்தில் விதித்துரைக்கப் பட்ட வங்கியினால் வழக்கு நடவடிக்கை தொடுக்கப் பட்ட ஆறு மாதங்களுக்குள்ளாக கையுதிர்க்கப்படுத லும் வேண்டும்.”.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 30 ஆம் பிரிவானது இத்தால் பின் வருமாறு திருத்தப்படுகின்றது :—

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 30 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

(1) அப்பிரிவை அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மீள இலக்கமிடுவ தன்மூலம்;

(2) மீள இலக்கமிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின் வரும் புதிய உட்பிரிவுகளை உட்புகுத்துவதன்மூலம் :

“(2) விதித்துரைக்கப்பட்ட வங்கியினால் வழங்கப்பட்ட கடனா னது, கமத்தொழிற் காணியின் சொந்தக்காரரால் அல்லது இருப்பாட்சியாளரால், விடயத்திற்கேற்றற்போன்று அத் தகைய கால்நடை, கால்நடைக்கான தீனி அல்லது கமத் தொழிற் துணைக்கருவிகளின் கொள்வனவுக்காக அல்லது அத்தகைய பயிர்கள் அல்லது கமத்தொழிற் உற்பத்திப் பொருட்களின் உயர்ச்சிக்காக முழுமையாக அல்லது பாக மளவில் பயன்படுத்தப்படுமிடத்து கமத்தொழிற் காணி யின் எவரேனும் சொந்தக்காரரால் அல்லது இருப்பாட்சி யாளரால் விதித்துரைக்கப்பட்ட வங்கியொன்றிற்கு வரு மதியாகவுள்ள அல்லது செலுத்தப்படற்பாலதான கடன் எனவும்—

(அ) பயிர்கள் அல்லது வேறு கமத்தொழில் உற்பத்திப் பொருட்கள்மீதும்; அல்லது

(ஆ) கால்நடை, கால்நடைக்கான தீனி அல்லது கமத் தொழிற் துணைக்கருவிகள்மீதும்

முதலில் பொறுப்பாக்கப்படுதல் வேண்டும்.

(3) இரண்டாம் உட்பிரிவில் குறிப்பிடுசெய்யப்பட்ட முதல் பொறுப் பானது முதல் பொறுப்பு எனும் விடயத்தை உருவாக்குகின்ற ஆதனத்தைக் கைப்பற்றுவதன்மூலமும், விற்பதன்மூலமும் விதித் துரைக்கப்பட்ட வங்கியினால் வலியுறுத்தப்படலாம்.”.

5. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்குமிடையே ஏதே னும் ஒவ்வாமை ஏற்படும்பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

ஒவ்வாமை
ஏற்படும் பட்
சத்தில் சிங்கள
உரையே
மேலோங்கி
நின்றல்.